

Written by தமிழ்நாடு கம்
Thursday, 28 July 2011 20:49 -

எண்டோசல்பான் என்ற பிச்சிக் கொல்லி மருந்துக்கு எதிராக கரோனாவில் மக்கள் போராட்டங்கள் வலுப்பெற்றதைத் தொடர்ந்து, இக்கொல்கைரா பிச்சி மருந்துக்கு எதிராக அண்மகை காலமாக நாடாளுமன்றத்திலும் கடும் எதிர்ப்பும் விவசாயிகள் மற்றும் சூற்றுச்சிழலாளர்களின் போராட்டங்களும் பெருகி வருகின்றன. அதைத் தொடர்ந்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமையிலான குழுவின் முடிவாகப் பின்னரே முழுமையான தடை விதிக்கப்படும் என்று அறிவித்து, எட்டு வாரங்களாக தற்காலிகத் தடை எனும் கண்துடப்பு நாடகமாடியது, உச்சநீதிமன்றம்.

அண்டை மாநிலமான கரோளத்தில் மருந்தைப் போலி கம்யூனிஸ்டு ஆட்சி அந்தப் பிச்சி மருந்தைத் தடை செய்து, அதை உற்பத்தி செய்யும் ஹெச்.ஐ.எல். ஆலையையும் மூடியுள்ளது. ஆனால், மே.வங்கத்தில் மருந்தைப் போலி கம்யூனிஸ்டு ஆட்சி இப்பிச்சி மருந்தைத் தடைசெய்ய முன்வரவில்லை. பா.ஜ.க. ஆளும் கர்நாடகத்தில் விவசாயிகளின் எதிர்ப்பால் எண்டோசல்பான் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், குஜராத் தின் மோடி அரசு வளையப்படையாகவே தடையை எதிர்த்து நிற்கிறது. தமிழகத்தில் மருந்தை கருணாநிதி அரசே ஒரு நிபுணர் குழுவை நியமித்து ஆராயப் போவதாக அறிவித்தது.

தாயை மட்டுமின்றி, தாய்ப்பாலையும் நஞ்சாகக் கித்த தலைமுறை தலைமுறையாகக் கொடிய பாதிப்பை ஏற்படுத்துவதால், பிறக்கும் குழந்தைகள் வளர்ச்சியின்றி நட்பிணமாகி வருவதால், ஏற்கனவே 81 நாட்கள் இப்பிச்சிக் கொல்லி மருந்தைத் தடை செய்துள்ளன. இரூப்பினும், ரூ.1000 கோடி அளவுக்கு வர்த்தகம் நடப்பதால், தரகப் பெரும்தலாளிகளின் அந்நிய ஏகபோக முதலாளிகளின் நலனாகக் காகவே இக்கொடிய பிச்சி மருந்தை இந்தியா அனுமதித்து வருகிறது. இன்று உலகில் அதிக அளவில் எண்டோசல்பான் பயன்படுத்தும் நாடாகவும், அதிக அளவில் ஏற்றுமதி செய்து வரும் நாடாகவும் இந்தியா மாறியுள்ளது.

இந்நிலையில், விவசாயத்தையும் சூற்றுச்சிழலையும் நஞ்சாகக் கும் எண்டோசல்பானின் கொடிய விளைவுகளை விளக்கி, அதை முற்றாகத் தடைசெய்ய வலியுறுத்தியும்; இந்திய விவசாயம் தரகப் பெரும்தலாளிகள் மற்றும் பன்னாட்டு ஏகபோக கம்பனிகளின் இரூப்பிப்பிடில் சிக்கியுள்ளதை உணர்த்தி, பி.பி. கத்தரி பி.பி. பருத்தி முதலானவற்றைத் தடைசெய்யக் கோரியும், கடந்த மே மாதத்திலிருந்து

Written by தமிழரசு கம்

Thursday, 28 July 2011 20:49 -

தமிழகமெங்கும் விவசாயிகள் விடுதலை முன்னணி தளங்கள் செயல்படும் பகுதிகளில் தொடர் பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகிறது.

மே 30 அன்று உசிலம்பட்டியில், வத்தலகுண்டு சாலையின் பஜார் அருகே காட்சி விளக்கப் படங்களிடம் வி.வி.மு. நடத்திய துருமுனைக் கட்டம் விவசாயிகளிடம் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியது. "எண்டோசல்பானை விரட்டியடி!" என்ற தலைப்பிலான பிரசாரத்தை வெளியிட்டும், கிராமங்கள் தோறும் பிரச்சாரத்தை நடத்தி வரும் தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட வி.வி.மு., கடந்த 31.5.2011 அன்று தனக்கெனக் கோட்டை வட்டம் அஞ்செட்டியில் துருமுனைக் கட்டத்தை நடத்தியது. பொதுக்கட்டம் போல நூற்றுக்கணக்கில் விவசாயிகள் திரண்ட இக்கட்டத்தில், எண்டோசல்பானின் கொடூரத்தை உணர்ந்து பார்வையாளர்களாக இருந்த விவசாயிகள் தோழர்களிடம் சேர்ந்து முழக்கமிட்டதோடு, தங்களையும் அமைப்பில் இணைத்துக் கொள்ள முன்வந்தனர். எண்டோசல்பானுக்கு எதிரான இப்பிரச்சார இயக்கம், இந்திய விவசாயத்தின் மீதான பன்னாட்டு கம்பெனிகளின் ஆதிக்கத்துக்கு எதிரான பிரச்சார இயக்கமாக முன்னேறி வருகிறது.

புதிய ஜனநாயகம் செய்தியாளர்கள்